



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 6786/B/2019

திரு.M.சுதாகர்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்,
கும்மிடிப்பூண்டி - 601 201,
திருவள்ளூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCKDOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில் மனுதாரர் திரு.M.சுதாகர், அவர்களும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊ), கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் அவர்களும் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.02.2019 தேதியிடப்பட்ட மனுவில், நத்தம் ஊராட்சியில் 2016 முதல் 2018 வரையிலான வரவு செலவுகணக்கிற்கான நகல் வழங்கக்கோரியும், நத்தம் ஊராட்சியில் கடைசியாக நடந்த கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகல் ஆகியவை உள்பட 7 இனங்களில் தகவல்களை கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 10.06.2019 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 16.07.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இவ்வழக்கின் மீது தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய 7 இனங்களுக்கான தகவல்களை வழங்கியுள்ளதாகவும், மனுதாரருக்கு வழங்கிய தகவல்களை மின்அஞ்சல் வாயிலாக இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும்

தெரிவித்தார். மேற்படி பொதுத் தகவல் அலுவலரின் கூற்றினை உறுதி செய்யும் வகையில் மனுதாரர் அவர்கள் தான் கோரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும், எனவே இவ்வழக்கின் மீது எவ்வித விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதையும், மனுதாரர் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றதால் விசாரணையை முற்றாக்கும்படி தெரிவித்ததன் அடிப்படையிலும், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 6786/B/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்,
கும்மிடிப்பூண்டி - 601 201,
திருவள்ளூர் மாவட்டம்.

திரு.M.சுதாகர்,
த/பெ.R.மோகன்,
சின்னந்தத்தம்கிராமம்,
மங்காவரம் அஞ்சல்,
கும்மிடிப்பூண்டிவட்டம்,
திருவள்ளூர் மாவட்டம் - 601 201.

Copy to: File
SJPS-12/11/2020